

Central East Centralized Diabetes Intake

(மத்திய கிழக்கு மையப்படுத்தப்பட்ட நீரிழிவு உள்ளெடுப்பு)

மத்திய கிழக்கு Centralized Diabetes Intake (மையப்படுத்தப்பட்ட நீரிழிவு உள்ளெடுப்பு) என்பது நீரிழிவுடன் வாழ்பவர்களுக்கான அல்லது நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்துள்ளவர்களுக்கான சீரமைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பரிந்துரைப்புச் சேவையாகும்.

நீரிழிவுடன் வாழும் அல்லது நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தில் இருக்கும் நோயாளர்களை Diabetes Education Programs (நீரிழிவுக் கல்வித்திட்டம், DEP) அல்லது மத்திய கிழக்கு Centre for Complex Diabetes Careக்குத் (சிக்கலான நீரிழிவுப் பராமரிப்பு மையம், CCDC) தொடர்புபடுத்துவதற்காக மத்திய கிழக்கு Local Health Integration Network (Central East LHIN)ஆல் **Centralized Diabetes Intake (CDI)** வழங்கப்படுகிறது.

DEP அல்லது CCDC சேவைகளுக்கான தேவையை மத்திய கிழக்கு LHIN CDI பராமரிப்பு ஒருங்கிணைப்பாளர் தீர்மானிப்பார். இந்த நீரிழிவுச் சேவைகளுக்கான மிகப் பொருத்தமான அமைவிடத்தை அந்த நோயாளரும் பராமரிப்பு ஒருங்கிணைப்பாளரும் ஒன்றுசேர்ந்து தெரிவுசெய்வார்கள்.

பின்வருவனவற்றுக்கான பொருத்தமான அணுகலை CDI வழங்குகிறது:

- Diabetes Education Programs (நீரிழிவுக் கல்வித் திட்டங்கள்)
- Centre for Complex Diabetes Care (சிக்கலான நீரிழிவுப் பராமரிப்பு நிலையம்)
- மத்திய கிழக்கு Regional Cardiovascular Rehabilitation & Secondary Prevention Program (பிராந்திய இதய-குருதிக்குழாய் புனர்வாழ்வு மற்றும் இரண்டாம்நிலைத் தடுப்பு திட்டம்)
- மத்திய கிழக்கு LHIN Home மற்றும் Community Care Services (சமூக பராமரிப்புச் சேவைகள்)
- Community Support Services (சமூக ஆதரவுச் சேவைகள், உ+ம். Meals on Wheels)
- Health Care Connect (ஆரோக்கியப் பராமரிப்புத் தொடர்பு, தொடக்கப் பராமரிப்பு வழங்குநர் ஒருவருடன் தொடர்புபற்றவர்களுக்கு)
- மத்திய கிழக்கு Self-Management Program (சுய மேலாண்மைத் திட்டம்)

DEP ஒன்றில் நோயாளர் ஒருவர் பார்வையிடப்பட்டால், அவர்களுக்கு பின்வருவனவற்றுக்கான அணுகல் இருக்கும்:

- நீரிழிவுடன் வாழ்பவர்களுக்கு அல்லது நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தில் இருப்பவர்களுக்கு அடிப்படை- இடைநிலையான நீரிழிவுக் கல்விச் சேவைகள்
- குழுவாக வகுப்புகள் அல்லது தனிப்பட்ட ஆலோசனை
- அவர்களுடைய நீரிழிவு நோயைத் தாமாக மேலாண்மைசெய்தல் மற்றும் நீரிழிவுடன் தொடர்பான பிரச்சினைகள் வருவதைத் தடுத்தல்/பிற்போடல் பற்றிய கல்வி
- செவிலியர் ஒருவரையும் உணவுவல்லுநர் ஒருவரையும் கொண்ட நீரிழிவுக் கல்விக் (Diabetes Education) குழுக்கள்

CCDCக்கு நோயாளர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டால், அவர்களுக்கு பின்வருவனவற்றுக்கான அணுகல் இருக்கும்:

- Type 1 அல்லது Type 2 நீரிழிவுடன் வாழும் சிக்கலான தேவைகள் உள்ள 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ள நோயாளர்களுக்கான ஆதரவு
- நிபுணத்துவச் செவிலியர், உணவுவல்லுநர்கள், சமூக சேவகர்கள், செவிலியர் மற்றும் மருந்தாளர்களைக் கொண்ட ஒரு நிபுணத்துவக் குழு
- பரிந்துரைத்த மருத்துவர்/ நிபுணத்துவச் செவிலியருக்கு ஒழுங்கான இற்றைப்படுத்தல்கள் வழங்கல்
- விடய மேலாண்மை மற்றும் சுய மேலாண்மை இலக்குகள் பூர்த்தியானதும் தொடக்கப் பராமரிப்பு வழங்குநர் மற்றும் நீரிழிவுக் கல்வித் திட்டத்துடன் இணைந்த நிலைமாற்ற/ வெளியேற்றத் திட்டமிடல்

Centralized Diabetes Intakeஐ எப்படி அணுகலாம்:

நீங்கள் ஓர் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநராக இருந்தால், மத்திய கிழக்கு LHIN Home and Community Care வலைத்தளத்தின் தேடும் பட்டியில் CDI என உள்ளிடுவதன் மூலம் **Central East Centralized Diabetes Intake** பரிந்துரைப்புப் படிவத்தைத் தயவுசெய்து பூர்த்திசெய்யுங்கள்.

healthcareathome.ca/centraleast/en

பூர்த்திசெய்த படிவத்தை தொலைநகலிடுங்கள்: 905-444-2544 அல்லது 1-844-731-2161.

நோயாளர்கள், பராமரிப்பாளர்கள் அல்லது ஆரோக்கியப் பராமரிப்பு வழங்குநர்கள், பரிந்துரைப்புக்கு வசதிசெய்யும் மத்திய கிழக்கு LHIN Home and Community Care ஒருங்கிணைப்பாளர் ஒருவருடன் தொடர்புகொள்வதற்கு **1-888-997-9996**ஐ அழைக்கலாம்.

மத்திய கிழக்கு LHIN

Centralized Diabetes Intake

தொலைபேசி: 1-888-997-9996 தொலைநகல்: 905-444-2544
கட்டணமற்ற தொலைநகல்: 1-844-731-2161

Diabetes Education Programsஇல் பங்குபற்றுவோர்

Durham

- Brock Community Health Centre
- Charles H. Best Diabetes Centre
- Lakeridge Health, Ajax-Pickering, Bowmanville, Port Perry, and Whitby
- Markham Stouffville Hospital, Uxbridge
- Carea Community Health Centre

ஸ்காபோரோ

- Carefirst Seniors & Community Services Association
- Scarborough Centre for Healthy Communities
- TAIBU Community Health Centre
- Scarborough & Rouge Hospital - Centenary, Birchmount மற்றும் General அமைவிடங்கள்

வட கிழக்கு

- Campbellford Memorial Hospital
- Haliburton Highlands Health Services
- Port Hope Community Health Centre
- Ross Memorial Hospital
- Peterborough Regional Health Centre

மத்திய கிழக்கு CCDC பராமரிப்பு வழங்கல் அமைவிடங்கள்

- Lakeridge Health Whitby
- Peterborough Regional Health Centre
- Scarborough & Rouge Hospital, General Campus

நீரிழிவுடன் வாழும் ஒன்ராறியோ மக்களின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான ஒன்ராறியோ மாகாணத்தின் நீரிழிவு உத்திக்கு ஆதரவளிக்கும் மத்திய கிழக்குப் பகுதியில் இருக்கும் நீரிழிவுப் பராமரிப்பு மற்றும் கல்வியை அணுகுவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட, நோயாளரை மையப்படுத்திய ஓர் அணுகுமுறையாக Centralized Diabetes Intake உள்ளது.

